

Pour Demander La Bénédiction De Ceux Qui Supportent Le Trône Et Tous Les Anges

<?xml encoding="UTF-8?>

وكان من دعائه(عليه السلام) في الصلاة على حملة العرش و كل ملك مقرب



اللَّهُمَّ وَحَمَلَةَ عَرْشِكَ الَّذِينَ لَا يَفْتُرُونَ مِنْ تَسْبِيحِكَ، وَلَا يَسْأَمُونَ مِنْ تَقْدِيرِكَ، وَلَا يَسْتَحْسِرُونَ مِنْ عِبَادَتِكَ، وَلَا يُؤْثِرُونَ التَّقْصِيرَ عَلَى الْجِدِّ فِي أَمْرِكَ، وَلَا يَغْفُلُونَ عَنِ الْوَلَةِ إِلَيْكَ. وَإِسْرَافِيلُ صَاحِبُ الصُّورِ، الشَّاخِصُ الَّذِي يَنْتَظِرُ مِنْكَ الْأَذْنَ وَحُلُولَ الْأَمْرِ، فَيَنْبُتُ بِالنَّفْحَةِ صَرْعَى رَهَائِنِ الْقُبُورِ. وَمِيكَائِيلُ ذُو الْجَاهِ عِنْدَكَ، وَالْمَكَانِ الرَّفِيعِ مِنْ طَاعَتِكَ. وَجِبْرِيلُ الْأَمِينُ عَلَى وَحْيِكَ، الْمُطَاعُ فِي أَهْلِ سَمَاوَاتِكَ، الْمَكِينُ لَدَيْكَ، الْمُقَرَّبُ عِنْدَكَ، وَالرُّوحُ الَّذِي هُوَ عَلَى مَلَائِكَةِ الْحُجُبِ، وَالرُّوحُ الَّذِي هُوَ مِنْ أَمْرِكَ.

اللَّهُمَّ فَصَلِّ عَلَيْهِمْ وَعَلَى الْمَلَائِكَةِ الَّذِينَ مِنْ دُونِهِمْ مِنْ سُكَّانِ سَمَاوَاتِكَ وَأَهْلِ الْأَمَانَةِ عَلَى رِسَالَاتِكَ، وَالَّذِينَ لَا تَدْخُلُهُمْ سَأَمَةٌ مِنْ دُؤُوبٍ ، وَلَا إَغْيَاءٌ مِنْ لُغُوبٍ وَلَا فُتُورٌ، وَلَا تَشْغَلُهُمْ عَنْ تَسْبِيحِكَ الشَّهَوَاتُ، وَلَا يَقْطَعُهُمْ عَنْ تَعْظِيمِكَ سَهُوُ الْعَفَلَاتِ، الْخُسْعُ الْإِبْصَارِ فَلَا يَرُومُونَ النَّظَرَ إِلَيْكَ ، التَّوَكُّسُ الْأَذْقَانِ الَّذِينَ قَدْ طَالَتْ رَغْبَتُهُمْ فِيمَا لَدَيْكَ الْمُسْتَهْتَرُونَ بِذِكْرِ آلائِكَ وَالْمُتَوَاضِعُونَ دُونَ عَظَمَتِكَ وَجَلَالِ كِبَرِيَّاتِكَ وَالَّذِينَ يَقُولُونَ إِذَا نَظَرُوا إِلَى جَهَنَّمَ تَزْفِرُ عَلَى أَهْلِ مَعْصِيَتِكَ: سُبْحَانَكَ مَا عَبْدُنَاكَ حَقَّ عِبَادَتِكَ.

Ô Dieu! Et les Trônes qui ne cessent de Te glorifier, jamais ne se lassent de répéter "Gloire à Toi!" Jamais ne se fatiguent de T'adorer, jamais ne préfèrent réduction envers la diligence qu'ils ont envers Ton Commandement, et ne sont jamais insouciants envers l'amour passionné qu'ils éprouvent pour Toi. Et Séraphiel! Propriétaire de la Trompe, fixe dans son regard, attendant Ta Permission, et la descente de Commandement, pour qu'il puisse ressusciter de !par son souffle dans la trompe, les ensevelis de leurs tombes

Et Michel! Possesseur de Station pour Toi, et une place élevée dans son obéissance envers Toi. Et Gabriel! Chargé de Ta Révélation, obéi par les habitants de Tes Cieux, distingué dans Ta Présence, Proche de Toi, esprit qui commande sur les Anges des Voiles, Anges chambellans de Ton Trône, l'esprit qui est en Ton "Amr" bénis-les, et aussi les Anges qui sont au-dessous d'eux: les résidents de Tes Cieux, ceux qui sont chargés de Tes Messages, ceux qui ne seront pas surpris par la fatigue et la continuité, ni épuisés et défaillants Il lents par la fatigue, et dont les passions diverses ne les distraient point de Te glorifier, et dont les négligences de l'oubli, ne les interrompent point à Te vénérer. Les yeux baissés modestement, Ils n'essaient point de filer leur regard sur Toi, la tête courbée, Ils ont désiré longtemps ce qui est en Toi Sans retenue, en mentionnant Tes Générosités, Ils restent humbles devant Ta Puissance, et la Majesté de Ta Magnificence; et ceux qui, en voyant l'Enfer qui est rugissant envers ceux qui T'ont désobéi, !disent: "Gloire à Toi! Nous ne T'avons pas adoré avec l'adoration que Tu méritais

فَصَلِّ عَلَيْهِمْ وَعَلَى الرَّوَاحِيِّينَ مِنْ مَلَائِكَتِكَ، وَ أَهْلِ الرُّفَّةِ عِنْدَكَ، وَحُمَالِ الْغَيْبِ إِلَى رُسُلِكَ، وَالْمُؤْتَمِنِينَ عَلَى وَحْيِكَ وَقَبَائِلَ الْمَلَائِكَةِ الَّذِينَ اخْتَصَصْتَهُمْ لِنَفْسِكَ، وَأَغْنَيْتَهُمْ عَنِ الطَّعَامِ وَالشَّرَابِ بِتَقْدِيرِكَ، وَأَسْكَنْتَهُمْ بُطُونَ أَطْبَاقِ سَمَاوَاتِكَ، وَالَّذِينَ عَلَى أَرْجَائِهَا إِذَا نَزَلَ الْأَمْرُ بِتَمَامٍ وَعْدِكَ، وَخَزَائِنَ الْمَطَرِ وَرَوَاجِرِ السَّحَابِ، وَالَّذِي بِصَوْتِ زَجْرِهِ يُسْمَعُ زَجْلُ الرُّعُودِ، وَإِذَا سَبَحَتْ بِهِ حَفِيفَةُ السَّحَابِ التَّمَعْتُ صَوَاعِقُ الْبُرُوقِ. وَمُشَيِّعِي الثَّلْجِ وَالْبَرَدِ. وَالْهَابِطِينَ مَعَ قَطْرِ الْمَطَرِ إِذَا نَزَلَ، وَالْقُؤَامِ عَلَى خَزَائِنِ الرِّيَّاحِ، وَ الْمُؤَكَّلِينَ بِالْجِبَالِ فَلَا تَزُولُ. وَالَّذِينَ عَرَفْتَهُمْ مَثَاقِيلَ الْمِيَاهِ، وَكَيْلَ مَا تَحْوِيهِ لَوَاعِجُ الْأَمْطَارِ وَعَوَالِجُهَا، وَرُسُلِكَ مِنَ الْمَلَائِكَةِ إِلَى أَهْلِ الْأَرْضِ بِمَكْرُوهِ مَا يَنْزِلُ مِنَ الْبَلَاءِ، وَمَحْبُوبِ الرِّخَاءِ، وَالسَّفَرَةِ الْكَرَامِ الْبَرَّةِ، وَالْحَفَظَةِ الْكَرَامِ الْكَاتِبِينَ، وَمَلِكِ الْمَوْتِ وَأَعْوَانِهِ، وَمُنْكَرٍ وَنَكِيرٍ، وَرُؤْمَانَ فَتَّانِ الْقُبُورِ، وَالطَّائِفِينَ بِالْبَيْتِ الْمَعْمُورِ، وَمَالِكِ، وَالْخَزَنَةِ، وَرُضْوَانِ، وَسَدَنَةِ الْجَنَانِ وَالَّذِينَ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ. وَالَّذِينَ يَقُولُونَ: سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ.

Bénis-les! et les Esprits Angéliques, et ceux qui sont proches de Toi, ceux qui transportent l'invisible à Tes messagers, ceux qui sont chargés de Ta Révélation. Et les tribus des Anges, que Tu as choisies et distinguées pour Toi-même, libres de tout besoin de nourriture et de boisson, de par Ta Bénédiction, et dont Tu les as domiciliées dans les profondeurs des couches de Tes Cieux, et ceux qui seront présents sur les frontières des Cieux, quand Ta Commande descendra pour compléter Ta Promesse, et les conservateurs de la pluie, et les conducteurs des nuages, par lesquels est entendu le rugissement du tonnerre, à l'aide de leur voix forte et torturée, et quand les nuages résonnants se mettent à nager de par leur conduite, et des éclairs se mettent à briller; et ceux qui escortent la neige et la grêle, ceux qui descendent avec les gouttes de la pluie quand elles tombent, ceux qui surveillent les trésors des vents, ceux qui sont chargés des montagnes pour qu'elles ne disparaissent, ceux à qui Tu as appris .les poids des eaux, et les poids contenus dans les torrents et les masses pluvieuses

Et les Anges qui sont Tes messagers pour les habitants de la terre, et leur amènent une affliction détestable, et le soulagement aisé, et les ambassadeurs, qui sont les nobles scribes, et les gardiens, qui sont les nobles écrivains, et l'ange de la mort et ses aides, Munkar et Nakir, et Rûmân, lamineur des tombes, et les encercles de la Maison habitée, Mâlik les gardiens de Enfer, Rizwan, et les gardiens des jardins du Paradis, et ceux qui ne désobéissent pas Dieu de ce qu'Il leur commande de faire, et accomplissent ce qu'ils sont commandés de faire, ceux qui disent aux habitants du Paradis: "Paix soit avec vous, pour ce que vous avez été patients. Et .comme l'Ultime Domicile est belle et plaisante

. وَالزَّبَانِيَةُ الَّذِينَ إِذَا قِيلَ لَهُمْ: خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ابْتَدَرُوهُ سِرَاعًا وَلَمْ يُنْظَرُوا. وَمَنْ أَوْهَمْنَا ذِكْرَهُ، وَلَمْ نَعْلَمْ مَكَانَهُ مِنْكَ، وَبِأَيِّ أَمْرٍ وَكَلَّتْهُ. وَسُكَّانُ الْهَوَآءِ وَالْأَرْضِ وَالْمَاءِ، وَمَنْ مِنْهُمْ عَلَى الْخَلْقِ فَصَلَّ عَلَيْهِمْ يَوْمَ تَأْتِي كُلُّ نَفْسٍ مَعَهَا سَائِقٌ وَشَهِيدٌ، وَصَلَّ عَلَيْهِمْ صَلَاةٌ تَزِيدُهُمْ كَرَامَةً عَلَى كَرَامَتِهِمْ، وَطَهَارَةً عَلَى طَهَارَتِهِمْ اللَّهُمَّ وَإِذَا صَلَّيْتَ عَلَى مَلَائِكَتِكَ وَرُسُلِكَ، وَبَلَغْتَهُمْ صَلَاتِنَا عَلَيْهِمْ، فَصَلَّ عَلَيْهِمْ بِمَا فَتَحْتَ لَنَا مِنْ حُسْنِ الْقَوْلِ فِيهِمْ إِنَّكَ جَوَادٌّ كَرِيمٌ .

Et les Zabaniya (gardiens de la Géhenne de Enfer) qui, quand Il leur est dit: "Emmenez-le, enchaînez-le, et puis rôtissez-le dans Enfer" se dépêchent rapidement à accomplir ce travail, et ne lui fournissent aucun répit; et tous les Anges dont nous avons omis de les mentionner, et dont nous ne connaissons pas leur place avec Toi, et dont nous ne connaissons avec quel

ordre Tu les as chargés, et ceux qui séjournent dans l'air, sur la terre, et dans l'eau. Et ceux qui sont chargés de veiller sur les créatures. Bénis-les au jour: "où chaque âme viendra avec un conducteur et un témoin". Et bénis-les avec une bénédiction qui ajoutera honneur à leur honneur, et augmentera la pureté de leur pureté. Ô Dieu et quand Tu, as bénis Tes Anges et Tes messagers, et que Tu leur as transmis nos bénédictions, Bénis-nous à cause des bonnes paroles que Tu nous as fait dire à leur sujet, de par Ta bonne Grâce En vérité. Tu es Munificent
!et Généreux